



# TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai - 15

SCHOOL OF MANAGEMENT STUDIES

HOME/SPOT ASSIGNMENT

|                    |  |
|--------------------|--|
| Programme Code No  | :153                                       |
| Programme Name     | : B.COM (CORPORATE SECRETARYSHIP)          |
| Course Code & Name | : BCS-11 PRINCIPLES OF MANAGEMENT          |
| Batch              | : CY 2020                                  |
| No.of Assignment   | : 3  |
| Maximum Marks      | : 15 (Average of Total No. of Assignments) |

## ASSIGNMENT - 1

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1. Explain the different approaches to the study of Management.

மேலாண்மை ஆய்வின் பல்வேறு அணுகுமுறைகள் பற்றி விளக்குக.

2. Discuss the process involved in a Decision Making.

முடிவெடுத்தலின் அடங்கியுள்ள செயல்முறைகளை விவாதிக்க.

3. Explain the merits and limitations at different types of Organisation.

அமைப்பின் பல்வேறு வகையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை எழுதுக.

## ASSIGNMENT - 2

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1.What do you mean by Authority and Responsibility in an Organisational hierarchy?

அதிகாரம் மற்றும் பொறுப்பிற்ு வழங்குதல் பற்றி விவரிக்க.

2. What are the styles of leadership?

தலைமைத்துவத்தின் பல்வேறு அணுகுமுறைகள் யாவை?

3. Explain Controlling process.

கட்டுப்பாட்டின் செயல்முறைகளை விவரிக்க.

### ASSIGNMENT - 3

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1. What is Training? and explain the various methods of Training.

*பணி பயிற்சி என்றால் என்ன? மேலும் அதன் பல்வேறு முறைகளை விளக்குக.*

2. Briefly explain the process of Communication.

*தகவல் தொடர்பின் செயல்முறை பற்றி சுருக்கமாக எழுதுக.*

3. Explain the features and importance of Controlling.

*கட்டுப்படுத்துதலின் தன்மைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்குக.*



# TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai - 15

SCHOOL OF MANAGEMENT STUDIES

HOME/SPOT ASSIGNMENT

|                    |  |
|--------------------|--|
| Programme Code No  | :153                                       |
| Programme Name     | : B.COM (CORPORATE SECRETARYSHIP)          |
| Course Code & Name | : BCS-12 COMPANY LAW                       |
| Batch              | : CY 2020                                  |
| No.of Assignment   | : 3  |
| Maximum Marks      | : 15 (Average of Total No. of Assignments) |

## ASSIGNMENT - 1

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1. What are the objectives of Companies Act?

நிறுமச் சட்டத்தின் குறிக்கோள்கள் யாவை?

2. What are the types of companies?

நிறுமங்களின் பல்வேறு வகைகள் யாவை?

3. What are the contents of Articles of Association?

செயல்முறை விதிகளில் அடங்கியுள்ள சட்டத்துகள் யாவை?

## ASSIGNMENT - 2

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1. What are the differences between Management and Administration?

மேலாண்மைக்கும் நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

2. Elucidate the process of planning.

திட்டமிடுதலின் செயல்முறையை விவரிக்க

3. Discuss the methods of selection.

தொர்வு செய்தலின் பல்வேறு வழிகள் பற்றி விவரிக்க.

### ASSIGNMENT - 3

Answer any one of the questions not exceeding 1000 words Max:15 Marks

1. State differences between shares and stock.

பங்குகளுக்கும்பங்கு தொகுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடுக?

2. Explain Statutory Meeting, Annual General Meeting and Special Meeting.

சட்டமுறைக் கூட்டம், வருடாந்தடி கூட்டம் மற்றும் சிறப்புக் கூட்டம் பற்றி விவரிக்க.

- 3 .Explain compulsory winding up by the Court of law and its procedure.

நீதிமன்ற ஆணைப்படி நிறுமக் கலைப்பு பற்றியும், அதன் சட்ட ரீதியான நடைமுறையினை விவரிக்க.



# TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai - 15

## SCHOOL OF MANAGEMENT STUDIES

### HOME/SPOT ASSIGNMENT

Programme Code No :153  
Programme Name : B.COM (CORPORATE SECRETARYSHIP)  
Course Code & Name : BCS-13 FINANCIAL ACCOUNTING  
Batch : CY 2020  
No.of Assignment : 4  
Maximum Marks : 15 (Average of Total No. of Assignments)

#### ASSIGNMENT - 1

**Max: 15 marks**

Answer any one of the questions not exceeding 1000 words

1. Subscription for the year 2000 received was Rs.15,000. This includes Rs.1,500 for the year 1999. Subscription outstanding for the year 2000 was Rs.5,000. How much is credited to Income and Expenditure account for the year 2000.

2000 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.15,000. இதில் 1999ம் ஆண்டுக்குரியது ரூ.1,500 ஆகும். 2000ம் ஆண்டுக்கு நிலுவையில் உள்ள சந்தா ரூ.5,000. 2000ஆம் ஆண்டுக்கு வருவாய் செலவினக் கணக்கில் வழவு செய்ய வேண்டிய சந்தா தொகை என்ன?

2. Explain the basic accounting concepts.

அடிப்படை கணக்குப்பதிவியல் தத்துவங்களை விளக்குக.

3. A Fire occurred on 15.10.03 in the premises of a company. From the following particulars ascertain the amount of claim to be lodged.

|                                   | Rs.      |
|-----------------------------------|----------|
| Stock on 1.1.02                   | 30,600   |
| Purchases for 2002                | 1,22,000 |
| Sales for 2002                    | 1,80,000 |
| Stock on 31.12.02                 | 27,000   |
| Purchases from 1.1.03 to 14.10.03 | 1,47,000 |
| Sales from 1.1.03 to 14.10.03     | 1,50,000 |

The stocks were always valued at 90% of cost. The stock saved from fire was worth Rs. 18,000. The amount of the policy was Rs. 63,000. There was an average clause in the policy.

ஒரு நிறுமத்தின் வளாகத்தில் 15.10.03ல் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து தீ காப்பீடு கேட்புரிமையை கணக்கிடுக

|                             | ரூ.      |
|-----------------------------|----------|
| சர்க்கிருப்பு 1.1.02        | 30,600   |
| கொள்முதல் 2002ஆம் ஆண்டு     | 1,22,000 |
| விற்பனை 2002ஆம் ஆண்டு       | 1,80,000 |
| சர்க்கிருப்பு 31.12.02      | 27,000   |
| கொள்முதல் 1.1.03 – 14.10.03 | 1,47,000 |
| விற்பனை 1.1.03 – 14.10.03   | 1,50,000 |

சர்க்கிருப்பு அடக்கவிலையில் 90% கணக்கிடப்படுகிறது. தீ விபத்திலிருந்து சேமித்து வைக்கப்பட்ட சர்க்கு ரூ. 18,000. பாலிசியின் மதிப்பு ரூ. 63,000. பாலிசியில் சராசரி சரத்து உள்ளது.

### **ASSIGNMENT – 2**

Max: 15 marks

Answer any one of the questions not exceeding 1000 words

1. Differentiate joint venture from consignment.

இணைவினையை அனுப்புகை கணக்கிலிந்து வேறுபடுத்தி காட்டு.

2. Journalise the following transactions.

- a. Purchased goods on credit from Anbu Rs. 5,000
- b. Goods returned by Babu Rs. 500
- c. Sale of typewriter for Rs. 1,000
- d. Withdrew for domestic use Rs. 250
- e. Goods returned to Sujatha Rs. 1,000.

கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்கு தக்க குறிப்பேட்டு பங்ஜ் தருக.

- a) அன்புவிடம் இருந்து கடனுக்கு சர்க்கு வாங்கியது ரூ. 5,000
- b) பாபு சர்க்கை திருப்பி அனுப்பியது ரூ. 500
- c) தட்டச்சு விற்பனை ரூ. 1,000
- d) வீட்டு உபயோகத்திற்கு எடுத்தது ரூ. 250
- e) சுஜாதாவிற்கு சர்க்கு திருப்பி அனுப்பியது 1,000.

3. The following information relates to Madurai branch.

|                            | Rs. | Rs.    |
|----------------------------|-----|--------|
| Stock on 1.1.2002          |     | 11,200 |
| Branch debtors on 1.1.2002 |     | 6,300  |

|                            |               |        |
|----------------------------|---------------|--------|
| Goods sent to branch       |               | 51,000 |
| Cash sent to branch for :  |               |        |
| Rent                       | 1,500         |        |
| Salaries                   | 3,000         |        |
| Petty expenses             | <u>500</u>    | 5,000  |
| Sales at branch :          |               |        |
| Cash                       | 25,000        |        |
| Credit                     | <u>39,000</u> | 64,000 |
| Cash received from debtors |               | 41,200 |
| Stock on 31.12.2002        |               | 13,600 |

Prepare branch A/c for the year 2002.

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் மதுரை கிளையுடையது.

|                                  | ரூ.           | ரூ.    |
|----------------------------------|---------------|--------|
| சூக்கு 1.1.2002-இல்              |               | 11,200 |
| 1.1.2002-ல் கிளை கடனாளிகள்       |               | 6,300  |
| கிளைக்கு அனுப்பிய சூக்கு         |               | 51,000 |
| கிளைக்கு கீழே தரப்பட்டுள்ள       |               |        |
| செலவுகள் அனுப்பப்பட்டது :        |               |        |
| வாடகை                            | 1,500         |        |
| சம்பளம்                          | 3,000         |        |
| சில்லரைச் செலவு                  | <u>500</u>    | 5,000  |
| கிளையில் விற்பனை :               |               |        |
| ரொக்கம்                          | 25,000        |        |
| கடன்                             | <u>39,000</u> | 64,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் |               | 41,200 |
| 31.12.2002-இல் சூக்கு இருப்பு    |               | 13,600 |

2002-ஆம் ஆண்டிற்கான கிளை கணக்கு தயார் செய்க.

### **ASSIGNMENT – 3**

Max: 15 marks

Answer any one of the questions not exceeding 1000 words

1. From the following trial balances extracted from the books of S.Sujan Singh prepare a trading and profit and loss account for

the year ended 30<sup>th</sup> September 1989 and a balance sheet as on that date:

| <b>DEBIT BALANCES:</b>                | <b>Rs.</b> | <b>CREDIT BALANCES:</b> | <b>Rs.</b> |
|---------------------------------------|------------|-------------------------|------------|
| Drawings                              | 6,480      | Capital A/C             | 90,000     |
| Land and Buildings                    | 25,000     | Bad Debt provision      | 2,470      |
| Plant and Machinery                   | 14,270     | (as on 1-10-1988)       |            |
| Furniture and Fixtures                |            | Sales                   | 91,230     |
| Carriage inward                       | 1,250      | Discount account        | 120        |
| Wages                                 | 4,370      | Purchases returns       | 8,460      |
| Salaries                              | 21,470     | Sundry creditors        | 12,170     |
| Sales Returns                         | 4,670      | Apprentice premium      | 500        |
| Bank charges                          | 1,760      |                         |            |
| Coal, gas and water                   | 140        |                         |            |
| Rate and taxes                        | 720        |                         |            |
| Purchases                             | 840        |                         |            |
| Bills Receivable                      | 42,160     |                         |            |
| Trade Expenses                        | 1,270      |                         |            |
| Sundry Debtors                        | 1,990      |                         |            |
| Stock ( 1 <sup>st</sup> October 1988) | 37,800     |                         |            |
| Fire and Insurance                    | 26,420     |                         |            |
| Cash at Bank                          | 490        |                         |            |
| Cash in Hand                          | 30,000     |                         |            |
|                                       | 850        |                         |            |

Charge Depreciation on land and building account at 2½ %, on plant and machinery account at 10%, and on furniture and fixtures account at 10%. Make a provision of 5% , on sundry debtors for doubt full debts. Carry forward the unexpired amounts for fire insurance Rs.125, rate and taxes Rs. 240 and apprentice premium Rs.400. Charge 5%, interest on capital interest on drawing is Rs. 300. The value of stock as an 30<sup>th</sup> September 1989 was Rs. 29,390.

எஸ். சுஜன் சிங் அவர்களது ஏடுகளிலிருந்து கீழ்க்கண்ட இருப்பாய்வு கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றைக் கொண்டு, வியாபார, இலாபநட்டக் கணக்கை தயாரிக்க 1989,செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவுற்ற ஆண்டின் கணக்கும்,அன்றைய தேதியில் நிலவிய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.



| பற்றுஇருப்புகள்                | ரூ.    | வரவு இருப்புகள்       | ரூ.    |
|--------------------------------|--------|-----------------------|--------|
| எடுப்புகள்                     | 6,480  | மூலதனக் க/கு          | 90,000 |
| நிலம் மற்றும் கட்டிடங்கள்      | 25,000 | வாராக்கடன் ஒதுக்கு    | 2,470  |
| ஆலைமற்றும்                     | 14,270 | (1-10-1988 அன்று)     |        |
| இயந்திரங்கள்                   |        | விற்பனை               | 91,230 |
| மனைத்துணைப்                    | 1,250  | தள்ளுபடிக் கணக்கு     | 120    |
| பொருள்கள்                      | 4,370  | கொள்முதல் திருப்பம்   | 8,460  |
| உள்வரும் கூலி                  | 21,470 | பற்பல கடனீந்தோர்      | 12,170 |
| கூலிகள்                        | 4,670  | தொழிலைகற்கவிரும்புவர் |        |
| சம்பளம்                        | 1,760  | முனைமம்               | 500    |
| விற்பனைதிருப்பம்               | 140    |                       |        |
| வங்கிகட்டணங்கள்                |        |                       |        |
| நிலக்கரி,வாயு,தண்ணீர்          | 720    |                       |        |
| ஆகியவை                         | 840    |                       |        |
| விலைமற்றும் வரிகள்             | 42,160 |                       |        |
| கொள்முதல்                      | 1,270  |                       |        |
| பெறத்தக்கபற்றுச் சீட்டுகள்     | 1,990  |                       |        |
| வியாபாரச் செலவுகள்             | 37,800 |                       |        |
| பற்பலகடனாளிகள்                 | 26,420 |                       |        |
| சரக்கிருப்பு (1,அக்டோபர் 1988) | 490    |                       |        |
| தீமற்றும் காப்பீடு             | 30,000 |                       |        |
| வங்கியில் உள்ளரொக்கம்          | 850    |                       |        |
| கையில் உள்ளரொக்கம்             |        |                       |        |

நிலம் மற்றும் கட்டிடங்கள் கணக்கின் மீது பின்வரும் தேய்மானங்களை கணக்கிடுக. ஆலை மற்றும் இயந்திரங்கள் கணக்கு 2½ %, மனைத்துணைப் பொருள்கள் கணக்கு 10% ,பற்பலகடனாளிகள்,ஐயக் கடன்களுக்கான ஒதுக்கு 5% ,தீ காப்பீட்டிற்க்கான முதிர்ச்சியுறாத தொகை ரூ.125, விலை மற்றும் வரிகள் ரூ.240, தொழிலைகற்க விரும்புவர் முனைமம் ரூ.400 ஆகியவற்றை முன் நோக்கி எழுதுக. மூலதனத்திலிருந்து எடுக்கப்பட்ட எடுப்புகள் மீதானவட்டி 5% ,எடுப்புகள் ரூ.300, 1989,செப்டம்பர், 30 ஆம் தேதியன்று இருந்த இறுதி சரக்கிருப்பு ரூ.29,390.

2. Write short note on : (a) Depreciation (b) Sole trader (c) Joint venture.

சிறு குறிப்பு : (அ) தேய்மானம் (ஆ) தனியாள் வாணிபர் (இ) இணை வினை.

3. 'H' a partner in a firm has drawn the following amounts for the half year ended on 30.6.2016.

|          |     |
|----------|-----|
| Jan 8    | 440 |
| Feb 12   | 400 |
| March 15 | 500 |
| April 10 | 480 |
| May 6    | 400 |
| June 8   | 400 |

Interest is to be charged at 5% p.a. Ascertain the average due date and the amount of

interest.

'H' என்ற கூட்டாளியின் 30.6.2016-ம் ஆண்டு முடியும் அரை ஆண்டிற்கான விபரங்கள் :

|             |     |
|-------------|-----|
| ஜனவரி 8     | 440 |
| பிப்ரவரி 12 | 400 |
| மாணிச் 15   | 500 |
| ஏப்ரல் 10   | 480 |
| மே 6        | 400 |
| ஜூன் 8      | 400 |

ஆண்டிற்கு 5% வட்டி வசூல் செய்ய வேண்டும். சராசரி தவணை நாள் மற்றும் செலுத்த வேண்டிய வட்டித்

தொகை கண்டுபிடிக்கவும்.

#### **ASSIGNMENT – 4**

Max: 15 marks

**Answer any one of the questions not exceeding 1000 words**

1. A trader has not kept proper books of account. The following balances are placed before you and you are required to prepare a statement of gross profits and net profits for the year ended 31st March 2008 and a statement of affairs as at that date :

|                    | 1-4-2007 | 31-3-2008 |
|--------------------|----------|-----------|
|                    | Rs.      | Rs.       |
| Cash in hand       | 5,350    | 5,400     |
| Bank overdraft     | 45,000   | 40,000    |
| Stock-in-trade     | 59,350   | 62,200    |
| Sundry creditors   | 38,600   | 37,200    |
| Sundry debtors     | 30,200   | 29,800    |
| Bills receivable   | 42,400   | 40,800    |
| Land and buildings | 53,000   | 53,000    |
| Furniture          | 4,600    | 4,600     |
| Bills payable      | 62,000   | 58,000    |

Drawing during the year amounted to Rs. 6,000. Depreciation is to be calculated on land and buildings at 2% and on furniture and fittings at 10%. Provide for doubtful debts at  $2\frac{1}{2}$  %.

ஒரு வியாபாரி கணக்கேடுகளை சரியாக பராமரிக்கவில்லை. கீழே கொடுக்கப்பட்டு இருப்புகளிலிருந்து மார்ச் 31, 2008 முடிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் பட்டியலையும், அந்நாளைய நிலை அறிக்கையும் தயார் செய்க :

|                               | 1-4-2007 | 31-3-2008 |
|-------------------------------|----------|-----------|
|                               | ரூ.      | ரூ.       |
| கையிருப்பு ரொக்கம்            | 5,350    | 5,400     |
| வங்கி மேல்வரைப் பற்று         | 45,000   | 40,000    |
| சரக்கிருப்பு                  | 59,350   | 62,200    |
| பற்பல கடனீந்தோர்              | 38,600   | 37,200    |
| பற்பல கடனாளிகள்               | 30,200   | 29,800    |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   | 42,400   | 40,800    |
| நிலம் மற்றும் கட்டிடம்        | 53,000   | 53,000    |
| அறைகலன்                       | 4,600    | 4,600     |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 62,000   | 58,000    |

அந்த ஆண்டில் எடுப்புகள் ரூ. 6,000. நிலம் மற்றும் கட்டிடத்தின் மீது 2%-ம் அறைகலன் மீது 10%-ம் தேய்மானம் கணக்கிடுக. ஐயக்கடனுக்கு  $2\frac{1}{2}$  % ஒதுக்குக.

2. X bought a machine for Rs. 25,000 on which he spent Rs. 5,000 for carriage and freight Rs. 1,000 for brokerage of middleman, Rs. 3,500 for installation and Rs. 500 for an iron pad. The machine is depreciated @ 10% every year on written down value basis. After three years the machine was sold to Y for Rs. 30,500 and Rs. 500 was paid as commission to the broker through whom the sales was effected. Prepare Machinery account for three years.

X என்பவர் ரூ. 25,000க்கு இயந்திரம் ஒன்றை வாங்கினார், அதற்கு ஏற்றுக்கூலி மற்றும் வாடகையாக ரூ. 5,000, இடைத் தரகர் கழிவு ரூ. 1,000, நிறுவுவதற்கான செலவுகள் ரூ. 3,500 மேலும் இருப்பு பலகை ரூ. 500-ம் செலவு செய்தார். இயந்திரத்தின் மீது தேய்மானம் @ 10% ஒவ்வொரு ஆண்டும் குறைந்த செல் இருப்பு முறையில் ஒதுக்கப்பட்டது. □ன்று ஆண்டுகள் கழித்து இயந்திரத்தை Y என்பவருக்கு ரூ. 30,500க்கு விற்பனை செய்ததற்கு இடைத் தரகர் கழிவு ரூ. 500

செலுத்தப்பட்டது. □ன்று ஆண்டுகளுக்கான இயந்திரக் கணக்கை தயார் செய்க.

3. A fire occurred on the premises of a Trader on 4th May 2007.

All the stocks with the exception of Rs. 13,000 were destroyed by fire. From the following figures, ascertain the loss suffered by a Trader :

|   | Rs.      |
|---|----------|
| Stock on 1st January 2006                   | 36,000   |
| Stock on 31st December 2006                 | 66,000   |
| Purchases during 2006                       | 4,80,000 |
| Sales during 2006                           | 6,00,000 |
| Purchases during 2007 upto the date of fire | 2,30,000 |
| Sales during 2007 upto the date of fire     | 3,00,000 |

On 20th Dec. 2006 also fire broke out and destroyed stocks at genuine cost of Rs. 10,000. There was a practice in the firm to value stock at cost less 10%. But all of a sudden they changed this practice and valued stock on 31st December 2006 at cost plus 10%. The amount of policy was Rs. 40,000 and claim was subject to an average clause.

மே 4, 2007-ல் ஒரு வியாபாரியின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ. 13,000 மதிப்புள்ள சரக்குகள் தவிர அனைத்து சரக்குகளும் நாசமாயின. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து, வியாபாரி அடையும் இழப்பை கணக்கிடுக :

ரூ.

|  |          |
|--|----------|
| ஜன. 1, 2006 ல் சரக்கிருப்பு                    | 36,000   |
| டிச. 31, 2006 ல் சரக்கிருப்பு                  | 66,000   |
| 2006ல் கொள்முதல்                               | 4,80,000 |
| 2006ல் விற்பனை                                 | 6,00,000 |
| 2007 ல் தீ விபத்து ஏற்படும் நாள் வரை கொள்முதல் | 2,30,000 |
| 2007 ல் தீ விபத்து ஏற்படும் நாள் வரை விற்பனை   | 3,00,000 |

டிசம்பர் 20, 2006 ஆண்டிலும் தீ விபத்து ஏற்பட்டு நயாய விலையான ரூ. 10,000 மதிப்புள்ள சரக்க நாசமாயின. சரக்கை 10% கழித்து மதிப்பிடுவதை வழக்கமாகக்

கொண்டுள்ளார். தீரென்று வழக்கத்தை மாற்றி டிசம்பர் 31, 2006ல் சரக்கை 10% கூட்டி  
மதிப்பீடு செய்கிறார். காப்பீட்டுத் தொகை ரூ. 40,000. காப்பீட்டு இழப்பு கேட்பு சராசரி  
சரத்தை உள்ளடக்கியுள்ளது